

சோழர்களும் பழுவேட்டரையர்களும்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பழுவூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் பழுவேட்டரையர்கள் ஆவர். இவர்கள் சோழ அரசர்களின் நெருங்கிய உறவினர்களாவர். சேர அரச மரபினர்களான பழுவேட்டரையர்கள் சோழ பேரரசின் உருவாக்கத்திற்கு அடிகோலிட்டவர்களில் மிக முக்கியமானவர்கள். சோழர்களோடு உதிரமும் உறவுமாக கலந்து இருந்த பழுவேட்டரையர்களின் வரலாற்றின் சில துளிகளை காண்போம்...

பழுவேட்டரையர்கள் சேரர்களின் ஒரு கிளையினராவர். சேரருக்கு உரியது பனம்பூ மாலை, பழுவேட்டரையரின் பனைமரச் சின்னமுடைய கொடி அவர்களைச் சேரரோடு உள்ள தொடர்பை காட்டுகிறது. பழுவூரானது முற்காலத்தில் மண்ணுப் பெரும்பழுவூர், அவனிகந்தபுரம், பகைவிடை ஈஸ்வரம் முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டது.

12. A dynasty of chiefs known as the **Paḷuvēṭṭaraiyar** figures largely in the inscriptions copied at Kīḷa-Paḷuvūr and Mēḷa-Paḷuvūr in the Tiruchchirappalli District. They seem to have held positions of power and influence under the Chōlas from the time of Parāntaka I and to have been related to the royal family by marriage. We find it mentioned in A.R. No. 231 of 1926 dated in the 12th year of Parāntaka, that **Paḷuvēṭṭaraiyar** Kaṇḍaṅ Amudanār fought, on behalf of his Chōla overlord, a victorious battle at Veḷḷūr against the forces of the Pāṇḍya king and his Ceylonese ally, in which the Pāṇḍya lost his life. To commemorate this success the Commander Nakkaṅ Śāttan of Paradūr made a gift of a perpetual lamp to the temple of Tiruvālandurai-Mahādēva at Śīru-Paḷuvūr.

It is perhaps this Amudanār who is referred to in the Anbil Plates of Sundara-Chōla as a Kēraḷa prince whose daughter was married to Parāntaka I and bore him prince Ariṅjaya (*Ep. Ind.*, Vol. XV, p. 50). By 'Kēraḷa prince' should be meant a relation of the Chēra king, since we know that the Chēra contemporary of Parāntaka I

S I.I.--D.

www.sambattiyar.com

முதலாம் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்த திருநெய்தானத்து கல்வெட்டு " பல்யானை கோக்கண்டனான ஆதித்த சோழனும் சேரமான் ஸ்தானு இரவியும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து இருவரும் விக்கியண்ணன் என்ற தலைவனுக்கு " செம்பியன் தமிழ்வேள் " எனும் பட்டத்தை அளித்து சிறப்புகள் செய்ததாக கூறுகிறது. (Sii vol 3 - 89)

TEXT.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||*] தொண்டைநாடு பாண்டி³ சோழன் பல்-
- 2 ய[ர]னைக்கொக்கண்டனான⁴ இன⁵ ராஜகெவலரிஷ்டனா-
- 3 லுஞ் சேரமான் கொத்தானு இரவிய[ர]லுந் தவிசுஞ் ச[ர]-
- 4 மரையுஞ் சிவிகையுந் திமிலையுந் கொயிலும் பொன[க]-
- 5 முங் காளமுங் களிற்றுந்ரையுஞ் [வ]சம்பியன்மழிவெளெ-
- 6 ன்னுந் குவபியரும் பெற்ற விக்கி ஆண்ணன்மெவிவான⁵
- 7 கடம்பமா⁶தெவி திருநெய்தானத்து மாதெவர்க் கொரு நந்தானிக்[க]-
- 8 னுக்[கு] குடுத்த ஆடு [நா⁷ய] வ[த]ர⁸மெலாராரகெசு||-

TRANSLATION.

Hail! Prosperity! One hundred sheep were given for a perpetual lamp to the Mahâdêva (i.e., Siva) of Tiruneyttânam by Kadambamâdêvi, the wife of Vikki-Annan who had received a (feudatory) throne (tavisu?), fly-whisk, palanquin, drum (timilai), mansion, pñagam (sumptuary allowance), bugle, an army of male elephants and the hereditary title of Sembayan-Tamilavêl from Râjakêsarivarman, the

¹ No. 266 of 1911.

² Kôkkandan which forms the second half of the adjunct *pal-yânai-kôkkandan* appears independently used as a title in two early records at Vellalûr in the Coimbatore district, of Kôkkandan Ravi and Kôkkandan Viranârâyana of the Chandrâditya family who were probably Chêra kings. It is not impossible that in the translation below we have to take பல்யானை கொக்கண்டன் as an adjective qualifying the Chêra king Sthânu Ravi.

³ We have perhaps to correct this word into பாண்டி.

⁴ Read னாயன்.

⁵ Read யான.

www.sambattiyar.com

பழுவேட்டரையர்கள் குடும்பத்தை சேர்ந்த சேரமான் ஸ்தானு இரவி , சோழ மன்னன் ஆதித்தனோடு சரி நிகராக இருந்து செம்பியன் தமிழ்வேள் எனும் பட்டத்தையும் சிறப்புகளையும் விக்கியண்ணனுக்கு அளித்துள்ளதன் மூலம் சோழ அரசியலில் பழுவேட்டரையர்களுக்கு இருந்த ஆளுமையையும் முக்கியத்துவத்தையும் நாம் உணரலாம்.

கோயம்புத்தூர் பொன்னிவாடியில் கிடைத்த கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு சேர மன்னர் கோக்கண்டன் இரவி பற்றி குறிப்பிடுகிறது. அதன்படி " கலிநிருப கள்வனான கோக்கண்டன் இரவி" குறிப்பிடப்படுகிறார். சேர அரசரான கோக்கண்டன் இரவி கள்வன் என்று

குறிப்பிடப்படுவது இங்கு நோக்கத்தக்கது. பழுவேட்டரையர்கள் தங்களது பெயரோடு மறவன் என்றும் பயன்படுத்தி வந்துள்ளதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைத்துள்ள இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா-
- 2 ர்வ பெளமன் கலிநிருவ (ப) கள்வனாஇன கோ -
- 3 க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி [ந]-
- 4 ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளப் போ-
- 5 ழி (யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்கு மணி-
- 6 யன் வயக்குக்குப் போந்த கவ(ரி)ன் மேக்கு
நீர்மிணி வா-
- 7 ய்க்(கா)லின் கி ழ க் கு செ(ங்)கந்(தி)டர்காக(க்)
கவருபோழி உண்ணா
- 8 ழிகைப் புறமாக அட்டினேன்
- 9 மணியன் வய.....⁴⁹

www.sambattiyar.com

கோக்கண்டன் இரவியின் முன்னோரும் பின்னோரும்

கோயம்புத்தூர் மாவட்டப் பகுதியில் காணப்பெறும் பிற கல்வெட்டுகளில் குறிக்கப்படும் மன்னர்களில் சேர மன்னர் களைச் சார்ந்ததாகக் குறிக்கப்படுவனவற்றில் இக்கோக்கண்டன் இரவிக்கும் அவர்களுள் ஒரு சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அத்தோடு அந்த ஒரு சிலரின் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்தமைதியும் இதற்குத் துணை புரிவதாக உள்ளது.

சில கல்வெட்டுக்கள் கண்டன் வீரநாராயணனுடையதாகவும்,⁵² சில இரவிகண்டனுடையதாகவும்,⁵³ சில இரவி கோதையின் காலத்தைச் சார்ந்ததாகவும்⁵⁴ உள்ளன. இக்

Ep

ind

vol

40)

மண உறவுகள் சோழர்களுடனான பழுவேட்டரையர்களின் மண உறவு முதலாம் ஆதித்தன் காலத்திலேயே தொடங்கியதாகும். முதலாம் ஆதித்த சோழன் சேரமான் ஸ்தானு இரவி வீரராகவ பழுவேட்டரையரின் மகளான முதலாம் கோக்கிழானடிகளை மணந்தார். அன்பில் செப்பேடு மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் மூலம் முதலாம் பராந்தக சோழன், கண்டன் அமுதன் பழுவேட்டரையரின் மகள்களான இரண்டாம் கோக்கிழானடிகள் மற்றும் அருள்மொழி நங்கை முதலிய சேர வம்சத்து பழுவேட்டரையர் இளவரசிகளை திருமணம் செய்திருந்ததை அறிகிறோம்.(299 of 1901)

(A.R. No. 299 of 1901).

IN THE SAME PLACE.


- 1 ஸ்ரீ ஸ்ரீ [||*] மதிரைகொண்ட கொப்பரகெசரி[பன்]மற்கு யா-
- 2 ண்டி யெ-ஆவது இடையாற்றாட[டி]த் திருச்சடை[முடி] [ம]-
- 3 [ஊ]ரடிவர்[க்*]கு சந்திராதி[த்*]தரளவும் ஒரு முழுத் திருவிளக்கினு[க்]கு பழு-
வெட்ட-
- 4 ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமெ[ரழிந]ங்கையார் பரி[வாச]ம் குணவன்
- 5 சூரதொங்க வைதத் பொன் [பு]தின அறு கழஞ்சு பொன்னாலும்
- 6 இரவும் பகலும் [நொள்]தாவினகு [எ]ரிவநாக(வ) திருக்கொடிக்கு
- 7 நம்ப[ன்] சும் செயிற்றி தாயன் பர[டு]மசுவன்
ஸ-டு-
- 8 யு-ஆ [நெ]யும் பாலும் த[மி]ரும் அட்[டி] அருள வை[த்த]
பொ]ன்
- 9 மு ருபதின்கழ[ஞ்சு] பொ வதா-
- 10 ர் சவைபொம் [ப]ரன்னுக்கு [வி]ற்றுக்கு²

Read ° விநாஸ்.

www.sambattiyar.com


The inscription is much mutilated and a few letters are wanting at the end.

முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையர் இளவரசியை மணந்ததை
குறித்து உதயேந்திரம் செப்பேடு பின்வருமாறு புகழ்கிறது.



பராந்தக சோழன் " புலோமரின் மகளான சசியை இந்திரன் மணந்தது போலவும், மலையரசன் மகளை சிவபெருமான் மணந்தது போலவும் முதலாம் பராந்தகன் கேரள அரசரான பழுவேட்டரையரின் மகளை மணந்திருந்தார்" என புகழ்கிறது.

"கேரள அரசரான பழுவேட்டரையர் இளவரசி திருமகள் போல் இருந்ததாக"
அன்பில் செப்பேடு புகழ்கிறது.



முதலாம் பராந்தகன் மணந்த சேர இளவரசி கோக்கிழானடிகள் பட்டத்தரசியாக திகழ்ந்தார். லால்குடி சபதரீஸ்வரர் கோயிலில் கிடைத்த முதலாம் பராந்தகன் கால கல்வெட்டில் " சேரமானார் மகளார் கோக்கிழானடிகள் " என பழுவேட்டரையர் இளவரசி குறிப்பிடப்படுகிறார்.(Sii vol 19- No 408)

முதலாம் பராந்தகனுக்கும் பழுவேட்டரையர் இளவரசி இரண்டாம் கோக்கிழானடிகளுக்கும் பிறந்தவரே ராஜாதித்ய சோழன். இவர் தக்கோலத்தில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார்.


- 1 லூவீ ஸ்ரீ (ரி) [||*] கொப்பரசெசரி பன்மற்க்கு யாண்டு
- 2 பதினாறுவது இவ்வாண்டு இடையாற்றுநாட்டு தி-
- 3 ருத்தவத்துறை ாரஹுடாரகர்[க்*]குச் செரமானார் ம-
- 4 களார் கொக்கிழானடிகளார் [மலை] நாட்டுப் புத்தூர் ச-
- 5 ங்கரன் குன்றப்பொழன் . . . ந்தாவிளக்கு ஒன்-
- 6 றினுக்கு இரவும் பகலும் சந்திராதித்தவல் எரிப்பதாக-
- 7 க் குடுத்த பொன் டய இம்முப்பதின்மழஞ்சு பொன்-
- 8 னும் இடையாற்றுநாட்டு ஶ்ஷுடெயநு தித்யவினி-
- 9 தமங்கலத்து உஹ[ரி]வஹெயொம் திருத்தவத்துறை ாரஹுடாரக-
- 10 லூரகர்க்குச் சங்கரன் குன்றப்பொழன் ஒரு நொந்தாவிளக்கி-
- 11 னுக்கு வைத்த பொன் டய முப்பதின்மழஞ்சு பொன்னும் உஹாவஹெயொ
- 12 ங் கொண்ட பரிசாவது இம்முப்பதின் மழஞ்சு பொன்னுக்குந் திருத்தவத்து-
- 13 றை ாரஹுடாரகர்க்கு விலை (கி)யாவணஞ் செய்துகுடுத்த திநிலமா-
- 14 வது தலைமுடைக் காற்செய்யும் மிதன் வடவாய் அறுமாவில் இஞ்ஞிலமெய்
- 15 அடையக் கிழன்மெல் ஆக நிலம் பஶ மாகாணியு ஆக நிலமெற்றி [வ]யந் 'ஆறு-

முதலாம் பராந்தகனின் மற்றொரு மகனான கண்டராதித்த சோழன் சேர இளவரசியான வீரநாராயணியை மணந்தார். அரிஞ்சய சோழன் சேர இளவரசியான கல்யாணியை திருமணம் செய்திருந்தார்.

முதலாம் இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரசோழனின் மனைவி பராந்தக தேவியார் சேர வம்ச பழுவேட்டரையர்கள் மகளாவார். இவர் " பொன்மாளிகை துஞ்சின தேவர் தேவியார் பராந்தக தேவியார் சேரமானார் மகளார் " என கல்வெட்டு குறிப்பிடப்படுகிறார்(159/1895)

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||*] நா[ய]னார் வீரநாரசிங்கதேவயாதவராயற்கு யாண்டு நாற்பதாவது ஐப்பசிமாதம் இருபதாந்தியதி கொயிலாழ்வார்க்கு கொயிலுக்கு கொயில் செய்ய தெசாந்தரிகளில் திருப்புல்லாணிஉலாஸ் ஆரம்பிக்கையில் முன்[பு] த[ன்]த கொயில் ஆழ்வாரில் கல்வெட்டுப்படி எடுத்து முதல் பூராகாரத்திலே வடக்கு வீசையில் புறவாயிலே கல்வெட்டுவிப்பதென்று தானத்தார்க்கு நாயனார் திருமுகம் வருகையில் திருமுகப்படி கல்வெட்டுவதென்று தானமாக நியமிக்க இவ்வாண்டை சித்திரை மாதம் உடுஉந்தியதி வெள்ளிக்கிழமை உத்திராடத்து நாள் கல்லு வெட்டின. படி ஸ்ரீ
- 2 ஸ்ரீ[||*] திருமகள் பொலப் பெருசிலச்செல்வியும் தனகொனாரிமை பூண்ட மனத்தொள் காந்தனார்ச்சகல கலையறுத்தருளி வெங்கை நாசமும் துளப்பாடியும் கங்கபாடியும் கடிவைழியும் குடமலைநாடும் கொல்லாபுரமுங் கலிக்கமும் திண்டிமல் வென்றி தண்டால்வளைகொண்ட தன்னெழில் வரை வாழியுள் னெல்லாம் ஆண்டு தொழுதக பிவைசும் ஆண்டெ செழியள் தெசுகொள் கொ வீரராஜராஜேசு[ப]ன்மற்கு யாண்டு ய[சு] வது செரமானார் மகளார் பொன்மாளிகைத்துஞ்சினான் தெவியார் தெவியும்மனார் திருவெங்கடசுவற்கு இட்ட பட்ட.
- 3 ம் குடினைக்கல்லால் பெ[பா]ன் றுய் கழஞ்சு [இ]கிலமுந்தின மாணிக்கம் ஆறும் வயிரம் நாலும் முத்து இருபத்தெட்டும் இப்பட்டம் இட்டார் பராந்தகதெவி அம்மன் ¹

உத்தம சோழனின் மனைவியருள் பழுவேட்டரையர் வம்சத்து இளவரசியும் ஒருவராவார்.(Ins 494 of 1925)



முதலாம் ராசராசனுடைய மனைவியருள், பஞ்சவன் மாதேவி மற்றும் நக்கன் மாதேவி முதலானோர் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனின் புதல்விகள் ஆவர்.(Ins 385 of 1924).

Begins with the introduction “ திருமகள் போல, ” etc. Records that at the request of his queen Nakkañ I'añoha-van-Madevi, the daughter of Avanikandarppapurattu-Dēvañār of Paḷuvūr, to provide for offerings and worship in the temple, the king granted the additional income of paddy due on some lands which were surveyed and assessed excepting the dēvadēna lands of Urangudi. Registers a gift of reclaimed land by purchase for burning a perpetual lamp in the temple. www.sambattiyar.com

ஆட்சி இராசராசன் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பழுவூர்க் குறுநில மன்னன், அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் என்பவராவார். அவர், சோழப் பேரரசினின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு ஆண்டு வந்தார். இச்செய்தியை மேலைப் பழுவூரிலும் கீழைப் பழுவூரிலும் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பேரரசனுக்குரிய உரிமைகள் பல அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய அனைத்துரிமையும் வாய்ந்த ஒரு தனியரசனாக அவர் விளங்கினார். அவனுடைய அதிகாரிகளும் பெருந்தரம், சிறுதரம் என்ற பிரிவினர் இருந்தனர். சோழப்பேரரசின் கீழ் பழுவேட்டரையர்கள் தனிக் கொடி, தனி சின்னம் என தன்னாட்சியே நடத்தியுள்ளனர்.

இராஜராஜன் காலத்து குறுநில மன்னர்களில் அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் மிக முக்கியமானவர். சோழ வேந்தர்களைப் போல் இவர்களும் பெரும் தரம் அதிகாரிகளை நியமித்தனர்.

இதனை பழுவூரில் கிடைத்த கல்வெட்டு" திருவாலந்துறையுடைய மகாதேவர்க்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் பெருந்திரத் தரையந் சுந்தரசோழநென்" என குறிப்பிடுகிறது. (106 of 1895)

(A R. No. 105 of 1895).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions.*, Vol. III, Part II, p. 152, No 71.

No. 667.

(A.R. No. 106 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||*] காரதரூர்ச்சாலை கலமறுத்த கொவிராஜராஜகெசரிபதர்க்கு யாண்டு பத்தா-
- 2 வது ஸ்ரீதெயம் சிறுபழுவூர் திருவா[ல*]ந்துறைஉடைய மஹாதெவர்க்கு அடிகள் [ப]ழுவெட்ட-
- 3 ரையா கண்டந் மறவநார் பெருந்திறத் தரையந் சுந்தரசொழநெந் நிசத[ம்*] இருநாழி தும்பைப் பள்ளி-
- 4 த்தாமம் பறிச்சட்ட வைச்ச நில[ம்] இவ்வூர் கிழக்குவார் நரந் குடுத்த நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை மாற-

¹ Read மெவிய. ² Read இ. ³ Read கட்ட.

www.sambattiyar.com

281

- 5 ந் இரவி நிலத்துக்கு ¹மெறக்கம் ²தென்புறக் கெல்லை அனக்கநார் குழிக்கு வடக்கும் மிபார் கெல்லை கொ-
- 6 வணிவடி வி[ந்]தைப் பெற்ற பெற்றுக்குக் கிழக்கு நொக்கிபொந வரம்புக்கு தெற்கும்
- 7 இவ்விசைத்த பெருநான் கெல்லையுள் ளகப்பட்ட சிவம் உண்ணிலம் அழிவிந்நி கிற்-
- 8 று விலையாவணம் செய்து குடுத்தெந் அரையந் சுந்தரசொழநெந் இது பந்யெயூரா ரகெசுந்||

நந்திபுரத்தில் நிலவிய பண்டைய முறைகளின் அடிப்படையில் பழுவூரில் வரி விதிக்கும் முறைகளை பழுவேட்டரையர்கள் ஒழுங்குபடுத்தினர். இது பற்றி குறிப்பிடும் சுந்தர சோழன் காலத்து மேலப்பழுவூர் கல்வெட்டு " பழுவேட்டரையர் மறவன் கண்டனார் அவனிகந்தபுரத்து மன்றுபாடு எப்பெற்பட்டது பண்டைய நந்திபுர மற்றாதியே கொள்க" என குறிப்பிடுகிறது.(Ins

1. கருவரை வடபுறச்சுவரில் உள்ள கல்வெட்டு⁶⁴

“ஸ்வஸ்திஸ் கோ இராஜகேசரி பந்மர்க்கு யாண்டு 10
ஆவது பழுவேட்டரையர் மறவன் கண்டனார்
அவநிகந்தர்வபுரத்து மன்றுபாடு எப்பேர்பட்டது பண்டை
நந்திபுர மற்றாதியே கொள்க என்று அருளிச் செய்ய கல்விள்

www.sambattiyar.com


இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் நந்திபுரம் திருவையாறில் அமைந்துள்ள கண்டியூர் எனும் ஊராகும். பல்லவர் காலம் முதல் இவ்வூர் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. சுந்தர சோழன் " நந்திபுரத்து சுந்தரசோழன்" என போற்றப்படும் அளவுக்கு நந்திபுரம் சோழர் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளது.

பழுவேட்டரையர் படை தஞ்சையில் முத்தரையர்களுடன் நடந்த போரில் சோழ மன்னன் விஜயால சோழனுக்கு ஆதரவாக சேரமான் குலசேகர கண்டன் பழுவேட்டரையர் போரிட்டார். விஷம் தடவப்பட்ட எதிரிகளின் அம்புகள் தைத்ததில் இருவரின் கால்களும் செயல் இழந்தது என்பது வரலாற்று தகவலாகும்.

கிபி 879ல் இரண்டாம் வரகுண பாண்டியனுக்கும் பல்லவருக்கும் நடந்த திருப்பறம்பயம் போரில் குலசேகர கண்டன் பழுவேட்டரையரின் புதல்வர்களான குலசேகர விக்ரம பழுவேட்டரையரும் , பழுவேட்டரையர் கண்டன் அமுதனாரும் விஜயாலய சோழனுக்கு ஆதரவாக பல்லவர் அணியில் போர்க்களம் கண்டனர்.

ஆதித்த சோழனின் கொங்கு நாட்டு படையெடுப்புகளில் பழுவேட்டரையர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். முதலாம் பராந்தகன் காலத்தில் நடந்த தக்கோலப் போரில் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனார் சோழர்களுக்காக போரிட்டார்.

கிபி 915 ஆம் ஆண்டளவில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் வெள்ளனார் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியர் இராசசிம்மன் மற்றும் ஈழப்படைகளை எதிர்த்து பழுவேட்டரையர் கண்டன் அமுதனார் தலைமையிலான சோழர் படை வெற்றி அடைந்தது. இவ்வெற்றியின் நினைவாக நக்கன் சாத்தன் என்பவர் சிறுபழுவூரில் இருந்த திருவளந்துறை சிவன் கோயிலுக்கு நந்தா விளக்கு



முதலாம் பராந்தகன் காலத்தில் நடந்த தக்கோலப் போரில் பழுவேட்டரையர் விக்ரம கண்டன் அமுதனார் சோழர்களுக்காக போரிட்டார்.

(A.R. No. 109 of 1895). www.sambattiyar.com

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ[||*] கொவிராஜராஜகேசரிவ-
- 2 தீ[ர்]க்கு யாண்டு எட்டாவது அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் படைஇ[ளை]-
- 3 ய இரணமுகராமசில் கைக்கொளந் [ப]வதெவந் வையிரியை குந்தக்கூற்றத்து மல்லூர்
- 4 இருக்கு[ம்*] வெள்ளாளந் கீழ்வந் நம்பதும் பலதெவந் வபிரியும் தங்களில் உருவிக்குத்தி
ப-
- 5 லதெவந் ஊர் படக் கீழ்வந் நம்பநை அடிகள் பழு[வெ]ட்டரையர் கண்டன் மறவனார் சி-
- 6 றுபழுவூர் திருவாலத்துறைஉடைய சீமாதெவர்க்கு இவரை சாத்தி ஒரு கொந்தாவி-
- 7 ளக்கு வைவெந் வைத்த சாவா மூவாப் போரடி தொண்ணூறு இத்தொண்ணூறும்
வைச-
- 8 செந் வநீயெஹா ரகெசு ||வவ

சோழப் பேரரசின் நிர்வாகத்தில் தலைமை பொறுப்பை வகித்த பழுவேட்டரையர்கள் தங்களுக்கென்று தனியாக படையையும் கொண்டிருந்தனர். கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு " பழுவேட்டரையர் கண்டன் மறவனார் படை" என குறிப்பிடுகிறது. பழுவூரில் பழுவேட்டரையர்கள் தலைமையிலான படை இருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.(Ins 109 of 1895)

திருப்பணிகள் சோழப்பேரரசின் முக்கிய அங்கமான பழுவேட்டரையர்கள் பல்வேறு திருப்பணிகளை செய்து புகழ் பெற்றனர். அவற்றில் சில திகவல்களை காண்போம்....

3.6.3. இருக்குவேளிர்-பழுவேட்டரையர் காலச் சிற்பக்கலை

சோழ அரசுக்கு உற்ற நல்ல துணையாக இருந்தவர்கள் இருக்குவேளிரும் பழுவேட்டரையரும்.

இருக்குவேளிர் கொடும்பாளூரில் மிக அழகிய கோயில்களை ஏற்படுத்தினர். அவற்றில் மூவர் கோயில் மிக எழில் வாய்ந்தது. அவற்றில் உள்ள அர்த்தநாரி சிலை, திரிபுராந்தகர் சிலை, சதுர தாண்டவம் ஆடுகின்ற பெருமானின் சிலை ஆகியன குறிப்பிடத்தக்கன.

பழுவேட்டரையர் அருணாசவேஸ்வரர் கோயிலில் இரண்டு கோயில்களைக் கட்டியுள்ளனர். அவற்றில் உள்ள நந்தியின் சிற்பம் மிகச் சிறப்பு மிக்கது. இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களும் மிகவும் வனப்புடையவை.

பழுவூர் அரசர் அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் முதலாம் ராசராசன் காலத்தில் மேலப்பழுவூரில் திருத்தோற்றம் உடையாருக்கு ஒரு கோயிலை எடுப்பித்தார். (Ins 394 of 1924)

" பழுவேட்டரையர் கண்டன் மறவன் எடுப்பித்த ஸ்ரீகோயில்" எனும் கல்வெட்டு வரிகள் மேலப்பழுவூர் சிவன் கோயிலில் கிடைக்கின்றது. (Ins 394 of 1924)

MĒLAPPALUVŪR, UDAIYARPALAYAM TALUK, TRICHINOPOLY DISTRICT.

ON THE WEST WALL OF THE MINĀKSHIYAMMAN SHRINE,
SUNDARĒŚVARA TEMPLE.

This states that Adigal Paluvēṭṭaraiyar Kaṇḍaṇ Maṛavaṇ of Mannupperum-Paluvūr in Kunra-kūrram, who founded the temple of Tiruttōṭṭamuḍaiyār at the village, granted the right of worship in the temple to Iḷaṅgōdi Sūryaṇ a share-holder in Tiruchchiruvaḷandai on the suggestion of Kaviśikan Nakkaṇ Māraṇ, the supervisor of the temple, while he was staying at Sēnāpuram in Malāḍu. As this chief also figures in No. 395 of 1924 in the reign of Uttama-Chōḷa, it is probable that the Rājakēsarivarman of this record refers to Rājarāja I.

Text.

- 1 கீழ்ப்பழுவூர் [] கொடியிலான மறவனீச்சுவரம் எனும் பசுபதீஸ்வரம் பழுவேட்டரையர் மறவன் கண்டனாரால் கட்டப்பட்டதாகும்.
- 2 ம் பழுவூர் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவனின் எழுபித்த ஸ்ரீகோயில் திருத்தொட்டமுடையார் கொயில் பட்டுடைக்காணி யா-
- 3 வதெல்லாம் நான மலாட்டுச் செறுபுரத்தே இருக்க இததெவாக்கு சிகாயு-மாராயினிற் கவிசிகள் நக்கன் மாற னினக்கு வந்து சொல்லத் திரு-
- 4 சிறுவனதைப் பட்டுடையான் காபுடிகொத்த -த் தினங்கொதி வ-சுயு-னுக்கு இததொட்டமுடையார் கொயில் கண்காணியாக தெவன சதுரத்தவற நக்க-

கீழ்ப்பழுவூரில் உள்ள கோயிலான மறவனீச்சுவரம் எனும் பசுபதீஸ்வரம் பழுவேட்டரையர் மறவன் கண்டனாரால் கட்டப்பட்டதாகும்.

முதலாம் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் மகளான நம்பிராட்டியார் அருள்மொழி நங்கை தனது பணியாள் குணவன் மூலம், கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு பன்னிரண்டு கழஞ்சு பொன்னை தானமாக அளித்துள்ளார். (Ins 299 of 1901)

சுந்தர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அடிகள் பழுவேட்டரையர் மறவன் கண்டன் கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு 90 ஆடுகளை தானமாக அளித்துள்ளார். (Ins 229 of 1926)

சுந்தர சோழனின் பதினாராம் ஆட்சியாண்டில் அடிகள் பழுவேட்டரையர் கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலில் விளக்கு எரிப்பதற்கு பொன்னை தானமாக அளித்துள்ளார். (Ins 373 of 1924)

உத்தமசோழரின் இரண்டாம் ஆண்டு ஆட்சியில் உடையார்குடியில் உள்ள வீரநாராயணசுவாமி கோயிலுக்கு பழுவேட்டரையர் கோதண்டனார் 12.5 கழஞ்சு தங்கத்தை கொடையாக அளித்துள்ளார். (Ins 609 of 1920)

உத்தம சோழனினை ஐந்தாம் ஆட்சியாண்டில் லால்குடி சப்தரீஸ்வரர் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன் 30 கழஞ்சு பொன்னை தானமாக அளித்துள்ளார்.(Ins 117 of 1929)

உத்தமசோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் விக்ரமதித்தியரின் மனைவி ராமன் கோவியார் கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு பன்னிரண்டு ஆட்டுகளை தானமாக அளித்துள்ளார்.(Ins 237 of 1926)

உத்தம சோழனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டில் உடையார்குடி சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் சுந்தர சோழன் தனது சகோதரன் கண்டன் சத்ருபயங்கரனுக்காக நிலதானம் அளித்துள்ளார் (Ins 592 of 1920)

உத்தம சோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் ஆடுதுறை சிவன் கோயிலுக்கு பழுவேட்டரையர் கண்டன் மறவனார் விளக்கு எரிக்க தானம் அளித்துள்ளார். (Ins 395 of 1924)

பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் மாமனான மழவர் கொங்கணி சென்னி நம்பியார் விளக்கு எரிப்பதற்கு நிலதானம் அளித்துள்ளார்.(Ins 249 of 1926)

பத்தாம் நூற்றாண்டை கல்வெட்டில் கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு பழுவேட்டரையர் கண்டன் மறவனார் நிலங்களை தானமாக அளித்துள்ளார்.(Ins 219 of 1926)


கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் சுந்தரசோழனார் 180 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளார். (Ins 120 of 1895)

கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் இரு தங்க ஆபரணங்கள் அளித்ததை ராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.(Ins 111 of 1895)

கீழ்ப்பழுவூர் சிவன் கோயிலுக்கு அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மாறன் என்வரின் மனைவி நில தானம் அளித்ததை ராசராசனின் ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.(Ins 226 of 1926)

பிற்கால சோழப் பேரரசின் எழுச்சிக்கு வித்திட்ட பழுவேட்டரையர்கள் கிபி பதினோறாம் நூற்றாண்டு வரையிலும் மிகவும் உன்னத நிலையில் இருந்த கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. பழம்பெருமை வாய்ந்த

பழுவேட்டரையர்கள் வம்சாவளியில் வந்த மதிப்பிற்குரிய திரு அர.க. விக்ரம கர்ண பழுவேட்டரையர் குடும்பத்தினர் திருச்சியில் இன்றும் தங்களது பழம்பெருமை மாறாது கலாச்சாரக் காவலர்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.







பழுவேட்டரையர் மரபினர் குறித்த வரலாற்று தகவல்களை அளித்து உதவிய வாழும் பழுவூர் அரசர் அர.க.விக்ரம கர்ணன் பழுவேட்டரையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் , விரைவில் பழுவேட்டரையர் அவர்களால் வெளியிடப்பட இருக்கும் " உய்யங்கொண்டான்" எனும் வரலாற்று நாவலில் பழுவேட்டரையர்கள் மற்றும் சோழர்களின் பல அரிய வரலாற்று தகவல்கள் உலகிற்கு வெளிப்படும் :-

www.pazhuvettarayar.com

சு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

Bsc Nautical science

(இனக்குழு வரலாற்று ஆராய்ச்சி)